



IDEA HUNT (ஐடியா வேட்டை) '2017

This is an Idea Submitted in the IDEA HUNT event conducted by www.thoothor.com in Year 2017

IDEA TITLE - ஐடியா தலைப்பு:

NLT நலம் விரும்பிகளுக்கு ஒரு வாய்ப்பு! NLT க்கு நிதி ஆதாரம்!!

TOPIC/PROBLEM - ஐடியாவில் சொல்லப்போகும் விஷயம்:

வெள்ளிவிழாவை கடந்து வெற்றி நடை போடும் தூத்தார் நேதாஜி படிப்பகம் தூத்தார் ஊர் மக்களிடவும் தூத்தார் பகுதியிலுள்ள அனைத்து ஊர் மக்களிடவும் நல் மதிப்பை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் மாநில அளவில் சிறந்த புகழுடன் விளங்குகிறது என்பது நாம் அறிந்த உண்மை.

அனைவரின் ஒத்துழைப்புடன் கால்பந்தாட்ட விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் NLT மேலும் பிற ஆக்கபூர்வமான செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதற்கு நிதி பிரச்சினை காரணமாக இருக்கிறது.

வெறும் நிதி பிரச்சினை NLT யின் ஆற்றல்களை விலங்கிடுவதையும் NLT யின் எல்லைகளை சுருக்குவதையும் NLT யின் நலம் விரும்பிகளான நாம் வேடிக்கை பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றுவதாக தான் எடுத்து கொள்ள முடியும். இந்த நிலமையை நாம் ஒன்றாக இணைந்து மாற்ற வேண்டும்..

IDEA GOAL - ஐடியா நோக்கம்:

NLT க்கு நிதி ஆதாரம் ஒரு பிரச்சினை என்றால், மறு பக்கம் பல NLT நலம் விரும்பிகளுக்கு NLT க்கு உதவி செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சரியான வாய்ப்பு (an organised proper channel) இல்லாத ஒரு சூழல் இருப்பதையும் நம்மால் உணர முடிகிறது.

ஈஸ்டர் தினத்தில் நடக்கும் ஒரு நாள் கால்பந்தாட்ட போட்டியை பெரும்பாலும் கடல் சார் தொழில் செய்பவர்களின் மற்றும் ஊரை ஒட்டி வாழ்பவர்களின் பங்களிப்புடன் நடை பெறுகிறது. இதை போல ஊருக்கு வெளியே நிரந்தரமாக வாழ்ந்து வரும் NLT நலம் விரும்பிகளுக்கு NLT க்கு பண உதவி செய்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாக்க பட வேண்டும்.

இதற்கு ஒரு ஆக்கபூர்வமான தீர்வை காண்பது தான் “NLT நலம் விரும்பிகளுக்கு ஒரு வாய்ப்பு! NLT க்கு நிதி ஆதாரம்!!” என்ற தலைப்பிலான இந்த ஐடியாவில் நோக்கம்.



IDEA HUNT (ஐடியா வேட்டை) '2017

This is an Idea Submitted in the IDEA HUNT event conducted by www.thoothor.com in Year 2017

IDEA STATEMENT - ஐடியா விபரம்:

இந்த ஐடியாவில் முன்வைக்கப்படும் பரிந்துரைப்படி, NLT யில் "கோல்டன் நலம் விரும்பிகள்" என்ற ஒரு குழுவை உருவாக்கி NLT க்கு வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து உதவ விரும்புகின்ற NLT நலம் விரும்பிகளை அந்த குழுவில் உறுப்பினர்களாக்க வேண்டும். "கோல்டன் நலம் விரும்பிகள்" குழுவில் இருப்பது ஒரு பெருமை என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் பலரும் தானாக முன்வந்து இந்த குழுவில் இணைகின்ற ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.

"கோல்டன் நலம் விரும்பிகள்" குழு என்பது NLT யின் பல தரப்பட்ட அன்றாட செயல்பாட்டிற்கும் மற்றும் புது முயற்சிகளுக்கும் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்குவதற்கான ஒரு புதிய முயற்சி மட்டுமே.

IDEA EXECUTION STRATEGY - ஐடியா செயல்படுத்தும் விதம்:

"கோல்டன் நலம் விரும்பிகள்" என்ற குழுவை எப்படி திட்டமிடலாம் என்று சில பரிந்துரைகளை பார்க்கலாம். இந்த திட்டத்தை முதலில் அறிவிக்கும் போது இதை ஒரு அறிமுக முயற்சியாக பாவித்து தேவையான மாற்றங்களை தேவைக்கேற்ப செய்து கொள்ளும் அளவில் இதை திட்டமிடவேண்டும்.

"கோல்டன் நலம் விரும்பிகள்" குழு என்பது முழுக்க முழுக்க ஒரு தன்னார்வ குழுவாக கருதப்பட வேண்டும். இந்த குழுவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொரு வருடவும் NLT க்கு Rs.1000/- நன்கொடையாக (சந்தா) அளிக்க வேண்டும். முதலில் உறுப்பினர்களாக இணையும் போது குறைந்த பட்சம் ஒரு வருட சந்தா தொகையை செலுத்த வேண்டும். தொடர்ந்து வரும் வருடங்களில் Dec 31 க்கு முன்பாக சந்தா செலுத்த வேண்டும்.

மிகவும் முக்கியமாக "NLT உறுப்பினர்கள்" என்பதையும் "கோல்டன் நலம் விரும்பிகள் குழு" என்பதையும் நாம் குழப்பி கொள்ள வேண்டாம். "NLT உறுப்பினர்கள்" என்ற அமைப்பு அப்படியே தொடர்கிறது. NLT தீர்மானங்களில் "NLT உறுப்பினர்கள்" அனைவரும் சமமாக பங்கு கொள்வார்கள். "கோல்டன் நலம் விரும்பிகள்" குழுவிற்கு என்று நிர்வாக ரீதியான எந்த விதமான தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை.

"கோல்டன் நலம் விரும்பிகள்" குழுவை ஊக்கப்படுத்த NLT சில விஷயங்களை செய்யலாம். சில பரிந்துரைகள் கீழே...



IDEA HUNT (ஐடியா வேட்டை) '2017

This is an Idea Submitted in the IDEA HUNT event conducted by www.thoothoor.com in Year 2017

- ஒவ்வொரு வருடவும் "கோல்டன் நலம் விரும்பிகள்" குழுவின் புதுப்பிக்க பட்ட லிஸ்டை NLT யில் ஓட்ட வேண்டும். மேலும் www.thoothoor.com இணையதளத்திலும் இந்த லிஸ்டை பதிவிடலாம்.
- இந்த குழுவிலுள்ள மெம்பர்களுக்கு ஒரு அழகான பெருமை கொள்ளத்தக்க அடையாள சின்னம் கொடுக்க பட வேண்டும். இது அவர்களது இல்லங்களின் வரவேற்ப்பறையை அலங்கரிக்கட்டும்.
- இந்த குழுவிலுள்ளவர்களுக்கு என்று தனியாக ஒரு ஈமெயில் குரூப் மற்றும் வாட்ஸாப் குரூப் அமைத்து, NLT நிர்வாகத்திலிருந்து அவ்வப்போது NLT செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றிய செய்திகள் அனுப்பப்பட வேண்டும்.
- வருடத்தில் ஒரு முறை அதிக உறுப்பினர்கள் கலந்து கொள்ள வசதியான விடுமுறை சமயத்தில் "கோல்டன் நலம் விரும்பிகள்" குழுவுக்கென ஒரு மீட்டிங் வேண்டும். இந்த மீட்டிங்கில் எடுக்க படும் பரிந்துரைகளில் NLT நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும்.

CHALLENGES IN THIS IDEA - இந்த ஐடியாவில் உள்ள சவால்கள்:

முக்கியமாக NLT நிர்வாகம் இந்த ஐடியாவை ஏற்று கொள்ள முன்வர வேண்டும். மேலும் இந்த ஐடியாவை செயல்படுத்த தேவையான மக்கள் ஆதரவு மற்றும் பங்களிப்பை உருவாக்க பல மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ள பட வேண்டும். உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவு படுத்தி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.

IDEA CONCLUSION - ஐடியா முடிவுரை:

இந்த ஐடியாவை செயல்படுத்துவதன் மூலம் NLT பல புதுமையான உயரங்களை அடைய முடியும் என்பது உறுதி.